

**PG-233**

**MCO-22**

**M.Com. DEGREE EXAMINATION –  
JUNE 2009.**

(AY 2004–05 batch onwards)

Second Year

Commerce

**SECURITY ANALYSIS AND PORTFOLIO  
MANAGEMENT**

Time : 3 hours

Maximum marks : 75

**SECTION A — (3 × 5 = 15 marks)**

Answer any **THREE** questions.

All questions carry equal marks.

1. Briefly explain the features of an Investment Programme.

முதலீட்டு காரியத் திட்டத்தின் தன்மைகளை சுருக்கமாக விவரி.

2. How does the new issue Market relate to the Stock Exchange?

புதிய வெளியீட்டு சந்தை எவ்விதத்தில் பங்கு மாற்று சந்தையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது?

3. “Modern Portfolio Management is based on the random Walk Model” – How?

“நவீன துறைவாரி மேலாண்மை ராண்டம் வாக் மாதிரியை அடிப்படையாக கொண்டது” எப்படி?

4. What is risk? Differentiate systematic risk from unsystematic risk.

இடர்பாடு என்றால் என்ன? முறையான இடர் இனை முறையற்ற இடரிலிருந்து வேறுபடுத்துக.

5. Trace out the difference between traditional and modern portfolio analysis.

மரபு வழி பகுப்பாய்வு மற்றும் துறைவாரி பகுப்பாய்வு வேறுபாடுகளை கண்டறிக.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

6. Explain in detail the various stages that involve in the Investment Process.

முதலீட்டின் பல்வேறு படிநிலைகளை விரிவாக விளக்குக.

7. Explain the relevance of Markowitz Model in Portfolio Analysis.

துறைவாரி பகுப்பாய்வில் மார்க்வுட்ஸ் மாதிரியின் பொருத்தத்தை விளக்குக.

8. “The risk and return of securities is determined by beta” – Critically analyse the above statement using Security Market Line.

“பிணையங்களின் இடர் மற்றும் வருமானம் பீட்டாவால் நிர்ணயிக்கப்படுகிறது” பிணை சந்தை வழி நின்று மேற்கண்ட கூற்றினை ஆய்வு செய்க.

9. Explain the process of fundamental Analysis.

அடிப்படை பகுப்பாய்வின் பல்வேறு படிநிலைகளை விளக்குக.

10. What is meant by Capital Assets Pricing Model? Explain its relevance in Portfolio formation.

முதல் சொத்துக்கள் விலை மாதிரி என்றால் என்ன? துறைவாரி அமைத்தலில் அதன் பொருத்தத்தை விளக்குக.

11. Explain the factors that influence the security valuation, using any two well known valuation models.

பிணையங்கள் மதிப்பீட்டுகளை பாதிக்கக் கூடிய காரணிகள் யாவை? ஏதேனும் இரண்டு மதிப்பீட்டு மாதிரிகளை விளக்குக.

12. Explain the methods that are adopted in a measuring returns on bonds and stocks.

சரக்கிருப்பு மற்றும் பத்திரங்கள் வருமானத்தை நிர்ணயிக்க பின்பற்றப்பட வேண்டிய முறைகள் யாவை?

---

*HowToExam.com*